

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 1747/4 - 2012 පෙරෙල් 28 වැනි අඟහරුවාදා - 2012.02.28
1747/4 ஆம் இலக்கம் - 2012 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 28 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கයේ අතිකාරයෙන් පිරිසැරිකப்பட்டது)

பகுதி I : தொகுதி (I)- பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, தந்திரோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டம்

3 (4) ஆம் பிரிவின் கீழான அறிவித்தல்

2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, தந்திரோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவினால் எனக்குறித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரோஹன ராஜபக்ஷ ஆகிய நான், இக்கட்டளையின் மூலம் -

- (1) மேற்கூறப்பட்ட சட்டத்தின் நோக்கங்களுக்காக தந்திரோபாய அபிவிருத்திக் கருத்திட்டமாக இனங்காணப்பட்ட நிர்மாணித்து உரிமை பாராட்டிச் செயற்படுத்தும் (BOO) 2 x 250 மெகாவோட் உற்பத்தித் திறனைக் கொண்ட நிலக்கரியினால் செயற்படும் மின் உற்பத்தி ஆலையொன்றை திருகோணமலை நிர்வாக மாவட்டத்தில் உள்ள சம்பூரில் அமைப்பதற்கான கருத்திட்டம் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிவித்தல் 2011, ஒற்றோபர் 3 ஆந் திகதிய 1726/2 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது எனவும்;
- (2) நிர்மாணித்து உரிமை பாராட்டிச் செயற்படுத்தும் (BOO) 2 x 250 மெகாவோட் உற்பத்தித் திறனைக் கொண்ட நிலக்கரியினால் செயற்படும் மின் உற்பத்தி ஆலையொன்றை திருகோணமலை நிர்வாக மாவட்டத்தில் உள்ள சம்பூரில் அமைப்பதற்கான கருத்திட்டத்தை தந்திரோபாய அபிவிருத்திக் கருத்திட்டமாக மேற்கூறப்பட்ட சட்டத்தின் பிரிவு 3 உப பிரிவு (3) இன் கீழ் பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டது எனவும்;
- (3) மேற்படி தந்திரோபாய அபிவிருத்திக் கருத்திட்டம் “கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நிர்வாக மாவட்டத்தில் நிர்மாணித்து உரிமை பாராட்டிச் செயற்படுத்தும் (BOO) 2 x 250 மெகாவோட் உற்பத்தித் திறனைக் கொண்ட நிலக்கரியினால் செயற்படும் மின் உற்பத்தி ஆலையொன்றை சம்பூரில் அமைப்பதற்கான கருத்திட்டம்” எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படவும் அறியப்படவும் வேண்டும் என்பதோடு வரையறுக்கப்பட்ட திருகோணமலை மின் உற்பத்தி நிறுவனம் கருத்திட்ட நிறுவனமாகும் எனவும்;
- (4) இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இந்தியாவின் வரையறுக்கப்பட்ட தேசிய அனல் மின்வலு நிறுவனம் (NTPCL) நிறுவனம் என்பனவற்றுக்கிடையிலான கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறான பயனுறு திசுதியிலிருந்து அறுபது (60) மாதங்கள் எனும் ஒரு காலப்பகுதிக்குள் மேற்கூறப்பட்ட கருத்திட்டம் அதனது வர்த்தகச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் வேண்டும்;
- (5) இக்கட்டளைக்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட சட்டங்கள் மூலமான விலக்களிப்புக்கள் அதிலுள்ள மட்டுப்பாடுகளுக்கமைய கருத்திட்ட நிறுவனத்திற்குப் பிரயோகமாகும் என்பதுடன் அந்த அட்டவணையில் குறிப்பிட்டவாறான ஒரு காலப்பகுதிக்கு செயற்பாடுடையதுமாகும் சொல்லப்பட்ட விலக்களிப்புக்கள் காலாவதியாவதைத் தொடர்ந்து, அக்காலத்தில் அமுலில் இருக்கும் வரிகள் ஏற்புடையதாகும் எனவும் வெளிப்படுத்துகின்றேன்.

அட்டவணை

(அ) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம்

நிறுவனம் வரி விதிப்பனவுக்கான இலாபத்தை ஈட்டும் முதல் ஆண்டு அல்லது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்து இரண்டு வருடங்களின் பின்னால், அதில் எது முன்னர் வருகிறதோ, அந்த ஆண்டு தொடக்கம் இருபத்தைந்து (25) வருடங்களுக்கு நிறுவக வருமான வரி விலக்களிப்பொன்று வழங்கப்படும். ஐயப்பாட்டைத் தவிர்ப்பதற்காக, மேலே விளக்கப்பட்ட இருபத்தைந்து (25) ஆண்டுகளின் முடிவின் பின்னர் கருத்திட்டத்தை அமுலாக்கும் நிறுவனம் தொடர்பில் அப்போது அமுலில் இருக்கும் பொதுவான வரிச் சட்டம் ஏற்புடையதாகும். மூலதனச் செலவுக்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீதான வட்டி மற்றும் கருத்திட்டத்தில் சேவைக்கமர்த்தப்பட்டுள்ள ஆலோசகர்களுக்குச் செலுத்தப்பட்ட தொழில்நுட்பக் கட்டணம் ஆகியவை தொடர்பாக கருத்திட்டத்தை அமுலாக்கும் நிறுவனத்துக்கு தடுத்து வைக்கும் வரியில் இருந்து விலக்களிப்பு வழங்கப்படும்.

இலாபங்களில் இருந்து பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பங்கு இலாபங்கள் மீது சொல்லப்பட்ட இருபத்தைந்து (25) வருட கால வரி விலக்களிப்புக் காலப்பகுதியிலும் அதன் பின்னர் ஒரு (01) வருட காலப்பகுதிக்கும் வருமான வரியில் இருந்து விலக்களிப்பு வழங்கப்படும்.

கருத்திட்ட நிறுவனத்தின் ஆக்கூடிய எண்ணிக்கையான வெளிநாட்டு ஊழியர்கள் எட்டு (08) பேர்களுக்கு அவர்கள் உழைத்துச் செலுத்தும் வரியில் (PAYE) இருந்து ஐந்து (05) வருடங்களுக்கு வரி விலக்களிப்பு ஏற்புடையதாகும்.

(ஆ) 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர்பெறுமதி வரிச் சட்டம்

கருத்திட்டத்தின் செயற்பாட்டு/நிர்மாணக் காலப்பகுதியான ஐந்து (05) வருடங்களுக்கு கருத்திட்ட நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உப ஒப்பந்தக்காரர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக கருத்திட்டம் தொடர்பான பொருட்களின் இறக்குமதி, கருத்திட்டம் சம்பந்தப்பட்ட பொருட்களின் உள்நாட்டுக் கொள்வனவுகள் மற்றும் சேவைகள் மீது சேர்பெறுமதி வரி செலுத்துதல் ஏற்புடையதாகாது.

மேலும் வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கிய திகதியிலிருந்து இருபத்தைந்து (25) வருடங்கள் எனும் ஒரு காலப்பகுதிக்கு நிலக்கரி, மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் இறக்குமதி மீதான சேர்பெறுமதி வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படும்.

(இ) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி விதிப்பனவுச் சட்டம்

கருத்திட்டத்தின் செயற்பாட்டு/நிர்மாணக் காலப்பகுதியான ஐந்து (05) வருடங்களுக்கு ஏற்புடையதாகாது.

மேலும் வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கிய திகதியிலிருந்து இருபத்தைந்து (25) வருடங்கள் எனும் ஒரு காலப்பகுதிக்கு நிலக்கரி, மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் இறக்குமதி என்பவற்றுக்கு துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி விதிப்பனவிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படும்.

(ஈ) 2011 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிச் சட்டம்

கருத்திட்டத்தின் செயற்பாட்டு/நிர்மாணக் காலப்பகுதியான ஐந்து (05) வருடங்களுக்கு ஏற்புடையதாகாது.

மேலும் வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கிய திகதியிலிருந்து இருபத்தைந்து (25) வருடங்கள் எனும் ஒரு காலப்பகுதிக்கு நிலக்கரி, மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் இறக்குமதி என்பன தொடர்பில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விலக்களிப்பு வழங்கப்படும்.

(உ) 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, நிதிச் சட்டம்

கருத்திட்டத்தின் செயற்பாட்டு/நிர்மாணக் காலமான ஐந்து (05) வருடங்களுக்கு கட்டிடக் கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவைச் செலுத்துவது ஏற்புடையதாகாது.

(ஊ) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கிய திகதியிலிருந்து இருபத்தைந்து (25) வருடங்கள் எனும் ஒரு காலப்பகுதிக்கு நிலக்கரி, மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் இறக்குமதி என்பன தொடர்பில் உற்பத்தித் தீர்வை செலுத்துதலிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படும்.

(எ) 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதார சேவை விதிப்பனவுச் சட்டம்

வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கிய திகதியிலிருந்து இருபத்தைந்து (25) வருடங்கள் எனும் ஒரு காலப்பகுதிக்கு நிலக்கரி, மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் இறக்குமதி என்பன தொடர்பில் பொருளாதார சேவை விதிப்பனவிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படும்.

(ஏ) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டணச் சட்டம்

கருத்திட்டத்தின் செயற்பாடு/நிர்மாணக் காலமான ஐந்து (05) வருடங்களுக்கு சாதனங்கள், எரிபொருள், நிர்மாண இயந்திராதிகள் மற்றும் மூலப்பொருட்கள் (ஆனால் திரவ எரிபொருள் தவிர்த்த) உள்ளிட்ட ஆனால், நிலக்கரி, மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் நீங்கலாக கருத்திட்டத்தின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கும் தாபரிப்புக்கும் அவசியமென திறத்தவர்களால் தீர்மானிக்கப்படுகின்ற கருத்திட்டம் தொடர்பிலான அனைத்துப் பொருட்களுக்கும் சுங்கத் தீர்வையிலிருந்தான கட்டண விலக்களிப்பு ஏற்புடையதாகும்.

மேலும் வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கிய திகதியிலிருந்து இருபத்தைந்து (25) வருடங்கள் எனும் ஒரு காலப்பகுதிக்கு நிலக்கரி, மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் இறக்குமதி என்பன தொடர்பில் சுங்கக் கட்டண விலக்களிப்பு வழங்கப்படும்.

பசில் ரோஹன ராஜபக்ஷ, பா. உ.,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்.

கொழும்பு,
2012, பெப்ரவரி 27.

3 - 600